2023 அக்டோபர் 9]

(ஆ) திரு. ப. சபாநாயகம், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *இந்திய ஆட்சிப் பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. ப. சபாநாயகம் அவர்கள் 22-6-2023 அன்று தனது 101-வது அகவையில் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.*

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றி, அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற திரு. ப. சபாநாயகம் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். ஆட்சிப் பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அவர் நேர்மையும், துணிச்சலும், தலைமைப் பண்பும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

அன்னாரது மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

(இ) திரு. உம்மன் சாண்டி, கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. உம்மன் சாண்டி அவர்கள் 18-7-2023 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.*

சிறந்த அரசியல் ஆளுமை மற்றும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த திரு. உம்மன் சாண்டி அவர்கள் இரண்டு முறை கேரள மாநில முதலமைச்சராகவும், பன்னிரெண்டு முறை அம்மாநிலச் சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்கள்.

அன்னாரது மறைவால் அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.